

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 மறுப்பு அபிப்பிராயம்

கரையோரப் பாதுகாப்பு வெகுமதி நிதியத்தின் 2024 திசம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமான மற்றும் செலவுக் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுக்கு உரிய தகவல்களும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கு உரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(3) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிதியத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக நான் அபிப்பிராயத்தை தெரிவிக்கவில்லை. இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் முக்கியத்துவம் காரணமாக இந் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான ஓர் அடிப்படையை வழங்குவதற்கு போதிய பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ள எனக்கு இயலாதுள்ளது.

1.2 மறுப்பு அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக நான் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக மறுப்பு அபிப்பிராயத்தை தெரிவிக்கின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிதியம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிதியத்தைக் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதியத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் நிதியத்தின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப்

பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்

நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயலுமான அளவில் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிதியத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிதியத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிதியத்தின் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும் மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் 03 இன் 24(அ) மற்றும் (ஆ) ஆம் பந்திகளின் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமமொன்றை முதற்தடவையான பயன்படுத்தும் போது எழும் கணக்கீட்டு கொள்கையின் மாற்றமொன்று அல்லது தன்னிச்சையாக மேற்கொள்ளும் கணக்கீட்டு கொள்கையிலான மாற்றம் பின்னோக்கி சீராக்கப்பட வேண்டும். மீளாய்வாண்டின் போது நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் போது காசு அடிப்படையிலிருந்து அட்டுறு அடிப்படைக்கு கணக்கீட்டு கொள்கை மாற்றப்பட்டிருந்த போதிலும், நிதிக்கூற்றுகளில் பின்னோக்கிய சீராக்கம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் அட்டுறு அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருந்ததுடன், இந்த கணக்குகள் அதிகாரச்சட்டத்தினால் நிச்சயிக்கப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்கள் மாத்திரம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமம் - 3 இன் பிரகாரம் நிதிக்கூற்றுக்களை பின்னோக்கி சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.	இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நிதிக்கூற்றுக்கள் பின்னோக்கி சீராக்கம் செய்யப்பட வேண்டும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) நிதியத்திற்காக உரிய முறையில் மூல ஆவணங்களின் மூலம் பேரேட்டுப் பதிவுகள் பேணப்பட்டிராததுடன், அவை சம்பந்தப்பட்டிருக்கவில்லை. கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரீட்சை மீதியும் பேரேட்டுக் கணக்குகளின் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.	2024 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள் அட்டுறு அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன், அதிகாரச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்குகளுக்கு மாத்திரம் பேரேட்டுக் கணக்குகள் தயாரிக்கப்பட்டு அவற்றின் மீதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதியின் மூலம் இறுதிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டன.	ஆவணங்கள் மூலம் பேரேட்டுக் கணக்குகள் தயாரிக்கப்பட்டு சரியாக சம்பந்தப்பட்ட வேண்டும். பரீட்சை மீதியும் பேரேட்டுக் கணக்குகளின் மூலம் தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) 2024 ஆம் ஆண்டுக்கு முன்னர் முடிக்கப்பட்ட வழக்குகளுக்காக நீதிமன்றங்களிலிருந்து நிதியத்திற்கு தொடர்ந்தும் அறவிடப்பட வேண்டிய தண்டப்பணம் பெற வேண்டிய வருமானமாகக் காட்டப்படவில்லை, அவ்வாறு காண்பிக்கக்கூடிய வகைகளில் புத்தகங்கள் பராமரிக்கப்படவில்லை.	பொலிஸினால் வழக்குகளைத் தாக்கல் செய்வதால், இந்தத் திணைக்களத்திற்கு அனைத்து வழக்குகள் பற்றிய தகவல்களும் கிடைப்பதில்லை. திணைக்களத்திற்கு நீதவான் நீதிமன்றத்தின் மூலம் தொடர்புடைய தண்டப்பணங்கள் அனுப்பப்படுகின்றன. எனவே, பெற வேண்டிய தண்டப்பணமாக கணக்குகளைப் பராமரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது ஆகும்.	பணிகள் நிறைவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றிலிருந்து அறவிடப்பட வேண்டிய தண்டப்பணங்களை இனங்கண்டு அவற்றை பெற வேண்டிய வருமானமாக நிதிக்கூற்றுக்களில் காண்பிப்பதற்கு இயலுமான வகையில் புத்தகங்கள் பேணிச் செல்லப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் போது நிறைவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான விபரங்கள் நிதியத்திடம் காணப்படாதிருந்ததுடன், நீதிமன்றங்களில் மற்றும் பொலிஸ் நிலையங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மாத்திரம் கணக்குகள் பேணிச் செல்லப்பட்டிருந்த காரணத்தால் மீளாய்வாண்டில் கணக்கு வைக்கப்பட்டிருந்த ரூபா 2,560,500 தொகையான வருமானம் மற்றும் செலவினங்களினுள் மொத்த வருமானம் மற்றும்	1981 இன் 57 ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ அதிகாரச்சட்டத்தில் உரிய சந்தேகநபர்களை கைது செய்து வழக்கு தொடர்தல் பொலிஸினால் மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் நீதிமன்றங்களிலிருந்து மற்றும் பொலிஸ் நிலையங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குறித்த தண்டப்பணத்திற்காக வெகுமதிகள் செலுத்தப்படும். இந்த	மொத்த வருமானம் மற்றும் செலவினத்தை இனங்காணக்கூடிய வகையில் கட்டமைப்பொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

செலவினம்	சந்தர்ப்பங்களில்
வெளிப்படுத்தப்படுகின்றதா	நீதிமன்றத்தின் மூலம்
என்பதை உறுதிப்படுத்த	அனுப்பப்படும் தண்டப்பணம்
முடியாதிருந்தது.	அந்த ஆண்டில்
	தொடுக்கப்பட்ட
	வழக்குகளுக்கு அல்ல
	அதற்கு முன்னர்
	செலுத்தப்பட்ட
	வழக்குகளுக்கு உரித்தாகும்
	சந்தர்ப்பங்களும் உள்ளன.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்கள் போன்றவற்றுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் போன்றவற்றுடனான தொடர்பு	இணங்காமை	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவு	நிதியத்தின் வருடாந்த மற்றும் கால அடிப்படையிலான நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதற்கு இயலுமான வகையில் தனிப்பட்ட வருமானம், செலவினம், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் உரிய முறையில் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.	கணக்காய்வு அவதானிப்புக்கு பதில் வழங்கப்பட்டிருக்கவில்லை.	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் பேணிச் செல்லப்பட்டிருக்கவில்லை.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2017 மே 09 ஆந்திகதிய 2018/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வெளியிடப்பட்ட 1988 இன் 64 ஆம் இலக்க மற்றும் 2011 இன் 49 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1981 இன் 57 ஆம் இலக்க கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ அதிகாரச்சட்டத்தின் 31(ஊ) பிரிவின் பிரகாரம் நிறுவப்பட்ட	வெகுமதிகளுக்கான கொடுப்பனவுகள் அரையாண்டு அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய போதிலும், மீளாய்வாண்டினுள் 03 சந்தர்ப்பங்களில் ரூபா 1,060,711 வெகுமதி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	கொடுப்பனவுகளை செலுத்தும் போது கொடுப்பனவு உறுதிச்சீட்டுகளில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒரு தவணைக்கான கொடுப்பனவை மேற்கொள்ளும் போது இரு தவணைகளாக கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கமைய 2024 ஆம் ஆண்டின் போது 03 சந்தர்ப்பங்களில் வெகுமதி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	வழக்குகளில் பங்குபற்றிய உத்தியோகத்தார்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பேணி செல்லப்பட்டு அதிகாரச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கரையோரப் பாதுகாப்பு
வெகுமதி
நிதியத்திலிருந்து
வெகுமதிகளை
செலுத்தும் வழிகாட்டி
மற்றும்
கட்டளைவிதியின் 5(i)
பிரிவு

- (இ) இலங்கை சனநாயக வெகுமதிப் பணம் கணக்காய்வு வெகுமதி பணம்
சோசலிசக் குடியரசின் வழங்கப்பட்ட அவதானிப்புக்கு கிடைத்ததாக உரிய
நிதிப்பிரமாணம் 264 உத்தியோகத்தர்களிடமிரு பதில் உத்தியோகத்தர்களிடமிரு
ந்து அந்த வெகுமதி வழங்கப்பட்டிருக்கவி ந்து உறுதிப்பாட்டை
பணம் கிடைத்ததாக பெற்றுக்கொள்ள
உறுதிப்பாட்டை நடவடிக்கை எடுக்கப்பட
பெற்றுக்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) 2020 ஆகஸ்ட் 28 ஆந் நிதியத்தின் வருடாந்த வருடாந்த நிதிப்பிரமாணத்தின்
திகதிய 01/2020 ஆம் செயலாற்றல் வருடாந்த பிரகாரம் வருடாந்த
இலக்க அரச நிதிச் செயலாற்றல் வருடாந்த
சுற்றறிக்கையின் மூலம் அறிக்கையை
திருத்தப்பட்ட பாராளுமன்றத்தில்
நிதிப்பிரமாணம் 877 சமர்ப்பிக்க ஆரம்பம்
இன் 2(உ) ஆம் பந்தி முதல் நடவடிக்கை ஆண்டு முதல்
எடுக்கப்பட்டிருக்கவில்லை. முன்னெடுக்கப்படும்
என்பது. எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு பூஜ்ஜிய பெறுமதியை கொண்டிருந்ததுடன், அதனோடொத்த முன்னைய ஆண்டின் பற்றாக்குறை ரூபா 337,081 தொகை ஆகும். கடந்த வருடத்தின் நிதிக்கூற்றுக்கள் காசு அடிப்படையில் தயாரிக்கப்பட்டமையும், மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்கள் அட்டுறு அடிப்படையில் தயாரிக்கப்பட்டமையும் இந்த நிதிப் பெறுபேற்றுக்கு பிரதான காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு 3.1 முகாமைத்துவச் செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) கரையோர வலயத்தில் அத்துமீறிய அபிவிருத்தி நடவடிக்கைகளை குறைப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரசின் ஏனைய உத்தியோகத்தர்கள் தலையிட்டு செயற்பட்ட காரணத்தால் நீதிமன்றத்திற்கு ஒன்று சேரும் தண்டப்பணத்தை உரிய உத்தியோகத்தர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக அந்த	கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவச் சட்டத்தின்படி, சட்டத்தின் விதிகளுக்கு எதிராக இலங்கையில் எந்தவொரு இடத்திலும் அங்கீகரிக்கப்படாத அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு இந்த திணைக்களத்தின்	நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்துடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான முறையான வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பணம் கரையோரப் பாதுகாப்பு வெகுமதி நிதியத்திற்கு சேகரிப்பதற்கு இயலுமான வகையில் மற்றும் துரிதமாக தொடர்புடைய தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பதற்கு இயலுமான வகையில் நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு பொலிஸ் நிலையம் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் ஆகியவற்றுக்கிடையே முறையான பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக தற்போது நாட்டில் நீதிமன்ற கட்டமைப்பில் வழக்கு நடவடிக்கைகளின் மூலம் அறவிடப்பட்டிருந்த தண்டப்பணம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தார்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தரப்பினருக்கு செலுத்துவதற்கு மேலும் எவ்வளவு தொகை பெற வேண்டியதாக உள்ளது என்பது கரையோர பாதுகாப்பு வெகுமதி நிதியத்திற்கு நிர்ணயிக்க முடியாதிருந்தது. மேலும், திறைசேரிக்கு அனுப்பப்பட வேண்டிய 40 சதவீதமான தண்டப்பணத்தின் அளவினை உரிய திகதிக்கு அனுப்ப முடியாதிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்தது.

உத்தியோகத்தர்களின் முறைப்பாடுகள் அவசியமற்றது. எவ்வாறாயினும், இந்த சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான தண்டப்பணத்தை அனுப்புமாறு கூறி நீதி அமைச்சின் மூலம் நீதி அமைச்சு அனைத்து நீதவான் நீதிமன்றங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.

(ஆ) 2024 சனவரி மாதத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்து தண்டப்பணமாக நீதிமன்றத்திற்கு செலுத்தப்பட்டிருந்த ரூபா 10,000, ரூபா 10,000 மற்றும் ரூபா 25,000 எனுமாறு ரூபா 45,000 கூட்டுத்தொகை ஒரு வருடத்திற்கு அண்மிய காலம் கடந்திருந்த போதிலும், அந்த தண்டப்பணத்தை நீதிமன்றத்திலிருந்து பெற்றுக்கொள்ள நிதியம் தவறியிருந்தது.

நீதிமன்றத்தால் அனுப்பப்படாத தண்டப்பணங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அபராதத் தொகை மாகாண சபைகளுக்கு அந்தந்த நீதவான் நீதிமன்றங்களால் செலவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீளக் கொண்டுவருவதற்கு உரிய நீதிமன்றங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகத் தெரிகிறது.

வழக்கு முடிவடைந்தவுடன் உடனடியாக நீதிமன்றங்களிலிருந்து தண்டப்பணத்தை வசூலிப்பதற்கும், தாமதமின்றி அபராதங்களை செலுத்துவதற்கும் மாகாண சபைக்கும் திணைக்களத் தலைவர்களுக்கும் இடையே ஒரு நடைமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

(இ) 2024 ஆம் ஆண்டுக்கு முன்னைய ஆண்டுகளுக்கு வெகுமதி நிதியத்திற்கு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பழைய தண்டப்பணங்களை

வெகுமதி நிதியத்தை நிறுவுவதன் நோக்கங்களை அடைய

கிடைத்திருந்த 198 வழக்கு நடவடிக்கைகளுக்கு ரூபா 1,834,000 தொகையில் 173 வழக்குகளுக்குரிய ரூபா 1,707,750 தொகையை அந்த வழக்கு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தரப்பினரை இனங்கண்டு செலுத்தப்படாது பொது திறைசேரிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெகுமதி நிதியத்தை நிறுவுவதன் நோக்கங்களை அடைய முடியாதிருந்தது.

பெற்றுக்கொள்ள பொலிஸ் நிலையங்களிலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் பட்டியல்கள் முன்வைக்கப்படாத காரணத்தால் திறைசேரிக்கு மாற்றப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வழக்கில் பங்கேற்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலையங்களால் துல்லியமாக அடையாளம் காண முடியாததால், தொடர்ந்தும் பணத்தை கணக்கில் வைத்திருப்பது பயனற்றது என்பதால் அவ்வாறு பொது திறைசேரிக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.2 வருடாந்த செயலாற்றல் அறிக்கை

கணக்காய்வு அவதானிப்பு

நிதி நிலைமைக் கூற்று மற்றும் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களுக்கமைய தொடர்ந்தும் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புகளின் அளவு ரூபா 1,519,955 ஆகும். மேலும், வரைபு செயலாற்றல் அறிக்கையின் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியான தொடர்ந்தும் செலுத்தப்பட வேண்டிய தண்டப்பணத்தின் அளவு ரூபா 1,423,661 ஆக காண்பிக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவ கருத்துரை

கணக்காய்வு அவதானிப்புக்கு பொருத்தமற்ற பதிலொன்று வழங்கப்பட்டிருந்தது.

பரிந்துரை

நிதித் தகவல்கள் செயலாற்றல் அறிக்கையில் துல்லியமாக காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.